

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**SATURDAY, JANUARY 3, 1903.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

**T**AKE notice, that unless within three months from the 5th day of December, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Pattiyagedara of the Dehiwinipalata korale, in the division of Udukinda of the Province of Uva, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
7	Pansalahena	1 0 0

on sheet M<sub>3, 4, 11, 12</sub>, and bounded as follows : on the north by Lewwekele claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, Dodanmandiyekumbura claimed by L. Kalumenika ; on the east by Pansalawatta claimed by Lewwe Pansala ; on the south by Galwetiyeהלחנה claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda, the footpath ; on the west by Galwetiyeהלחנותא claimed by T. B. Katugaha, Ratemahatmaya of Yatikinda.

විෂි 1902 ක්‍රී. දෙසැම්බර් මස 5 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධව විෂි 1897, 1899 සහ 1900 ආඥාපණවල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්ඥානවරයානන්වන්වන්ගේ ගාල්ලේ කන්තෝරු වේදී උන්නාන්ගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට හෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටිනට නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්ඥානවරයානන්වන්වන් ඉහතකී ආඥාපණවලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙනහැර දක්වනට නොයෙදුන සෑම ඉඩම් රාජ සන්තක ඉඩම් හැටියට උන්නාන්ගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්ගේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙසින් දැනගත යුතුයි.

ජේ. ජී. ප්‍රේසර්,  
විශේෂ මහත්ඥානවරයානන්වන්ගේය.

**ඉඩම්වල තොරතුරු.**

උච්ච දියාච්ච බදුළු දිස්ත්‍රික්කයට අයිති උඩුකිඳ කොට්ඨාසයේ දෙහිවිනිපලානකෝරලේ පටිඊය ගෙදර යන ගමේ පිහිටා තිබෙන මිට අමුණාපු සහතික සිතියම්වල පෙනීගෙන මෙහි පහත දක්වන බිම්කට්ටි, එනම් :—

I.

M<sub>3, 4, 11, 12</sub><sup>12</sup> සිතියම්පත්‍රයට අඩංගුවූ :—  
මුල් සිතියම 31.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	බිම්කරම.
		අ. රූ. ප.
7	පන්සලේගෙන	1 0 0

මට මාසිම්—උතුරට ටී. බී. කටුගහ යටිකිඳ රටේමහන්මයා අයිතිවාසිකම් කියන ලෙව්වේ කැලේද, ඇල්. කළුමැනිකා විසින් අයිතිවාසිකම් කියන දෙඩන්මන්තියේකුඹුරුද; නැගෙනහිරට ලෙව්වේ පන්සල අයිතිවාසිකම් කියන පන්සලේවත්තද; දකුණට ටී. බී. කටුගහ යටිකිඳ රටේමහන් මයා අයිතිවාසිකම් කියන ගල්වැටියේහෙලගේනද, අඹිපාරද; බස්නාහිරට ටී. බී. කටුගහ යටිකිඳ රටේ මහන්මයා විසින් අයිතිවාසිකම් කියන ගල්වැටියේහෙලපනනද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1902 ம் ஆண்டு மார்ச்சு 5 ந் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெவ்வேறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாரும்ருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பானான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தேரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாக தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் லைதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக் கொண்டு தன் கையொப்பப்பட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.


ஊவா மாகாணத்தின் உடுக்கிந்தை பகுதியில் தெலுவினிப்பலாத்தைக் கோறனையைச்சேர்ந்த பட்டியகெதற என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்பட்டு காணிக்கைகள், அத்தாவது இத்தொடரணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

M<sub>3</sub>, 4, 11, 12 ம் அளவுக்கடதாசியில்,

I.

பிரதமபடத்து இலக்கம் 31.	விசாலம்.
துண்டு. காணியினது பெயர்.	எ. அ. ப.
7 ... பன்ஸலேகென ...	1 0 0

எல்லை, வடக்கு-நீ. பி. கட்டுக்கா யட்டிகிந்த ரட்டேமகத்தமயா உரித்துப்பேசும் கெவ்வெகெலே, எல். கலுமெனிக் கா உரித்துப்பேசும் தொடன்மண்டியேரும்புர; கிழக்கு-கெவ்வெபன்ஸை உரித்துப்பேசும் பன்ஸலேவத்த; தெற்கு-நீ. பி. கட்டுக்கா யட்டிகிந்த ரட்டேமகத்தமயா உரித்துப்பேசும் கலவெட்டியெஹெலகென, அடிபாதை; மேற்கு-நீ. பி. கட்டுக்கா யட்டிகிந்த ரட்டேமகத்தமயா உரித்துப்பேசும் கலவெட்டியெஹெலகென.



Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyaedara village in Udukinda division of Dehiwipalata korale.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
7 ...	Pansalahena ...	1 0 0

Sheet M<sub>3</sub>, 4, 11, 12

Surveyor-General's Office,  
Colombo, August 8, 1902.

P. D. WARREN,  
Assistant Surveyor-General.

II.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
9 ...	Pansalahena ...	0 2 10

on sheet M<sub>3</sub>, 4, 11, 12, and bounded as follows : on the north and east by Balatiyannawalekumbura claimed by Lewwe Pansala; on the south by the footpath; on the west by Pansalawatta claimed by Lewwe Pansala.

இலக் கிணிக 31.

M<sub>3</sub>, 4, 11, 12 கிணிகப்பலுய அபிஹதி :—

கிணிகப்பலுய.	ஓவிலை உல.	கிணிகப்பலுய.
9 ...	பன்ஸலேகென ...	0 2 10

மேற் சொல்லிய—குறியாகிய ஊவா மாகாணத்தின் தெலுவினிப்பலாத்தைக் கோறனையைச்சேர்ந்த பட்டியகெதற என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்பட்டு காணிக்கைகள், அத்தாவது இத்தொடரணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

M<sub>3, 4, 11, 12</sub> 12 ம் அளவுக்கடதாசியில்,

பிரதமபடத்து இலக்கம் 31.  
துண்டி. காணியினது பெயர்.  
பண்ணலேகை ... ..

விசாலம்.  
ஏ. அ. ப.  
0 2 10

எல்லை, வடக்கும் கிழக்கும்-லெவ்வேபண்ணல உரித்துபேசும் பலத்தியன்றலேகும்புர; தெற்கு-அடிபாறை; மேற்கு-லெவ்வேபண்ணல உரித்துபேசும் பண்ணலவந்த.



Balatiyannawakumbura

Pansalawatta 9  
Footpath

Scale of 8 Chains to an Inch.

Situation : Pattiyagedara village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 31.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
9 ...	Pansalahena ... ..	0 2 10

Sheet M<sub>3, 4, 11, 12</sub> 10

Surveyor-General's Office,  
Colombo, August 5, 1902.

P. D. WARREN,  
Assistant Surveyor-General.